16th August 1963]

Cashew Research Station

* 171 *Q.*—SRI S. MADHAVAN :
SRI K. NARAYANASWAMI PILLAI : } Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) whether there is any proposal to start a Cashew Research Station ; and

(*b*) if so, the details thereof?

THE HON. SRI P. KAKKAN : (*a*) Yes Sir.

(*b*) The Cashew Research Station will be located in a site comprising 41·72 acres in Kuppanatham village of Virudhachalam taluk in South Arcot district. A sum of Rs. 71,200 has been provided for the purpose in the budget for the current year.

(அ) ஆம்.

(இ) தென்னுற்காடு ஜில்லா, விருத்தாசலம் தாலுக்காவிலுள்ள, குப்பநாதம் கிராமத்தில், 41.72 ஏக்கரா பரப்புள்ள பகுதியில் முந்திரி ஆராய்ச்சி நிலேயம் நிறுவப்படும். அதன் பொருட்டு 1963-64-ஆம் ஆண்டு செலவிற்காக ரூபாய் 71,200 ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical facilities (N.G.Os.)

* 172 *Q.*—SRI R. S. VEERAPPA CHETTIAR: Will the Hon. the Minister for Public Health be pleased to state—

(*a*) whether there is any proposal to give a monthly allowance in lieu of the medical facilities extended to the N.G.Os. and others; and

(*b*) if so, the details thereof?

THE HON. SRIMATHI JOTHI VENCATACHELLUM : (*a*) No.

(*b*) Does not arise.

(அ) இல்லே.

(இ) எழாது.

திரு. ரா. சு. வீரப்ப செட்டியார் : ஸார், இந்த மாதிரிச் சலுகைகள் கொடுத்திருந்தாலும், அநேகம் பேர்கள் அதைப் பயன் படுத்திக் கொள்ள முடியவில்லே. ஆதலால், அவர்கள் எவ்வாறு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று அது பற்றி விரிவாக தாசில்தார் மூலமாக அவர்களுக்கு அறிவிக்கமுடியுமா ?

கனம் திருமதி ஜோதி வெங்கடாசலம் : ஸார், ரூ. 300 சம்பளத்திற்கு உட்பட்டவர்களுக்கு இந்தச் சலுகை கொடுக்கப்படுகிறது. கெஜட்ட் ஆபீசர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனல், டயட் சார்ஜ் மட்டும் வசூலிக்கப்படுகிறது.